

மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகம் - 2014

மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்தினத்தில் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் அதிகாரச் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள 2000 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவக சட்டவாக்கத்தின் 20 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பல்கலைக்கழகங்கள் அதிகாரச் சட்டத்தின் 108(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்கத் தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000-1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்தில் கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) மற்றும் (4) ஆம் உப பிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையும் அளவையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிவு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக் கருதுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தினைத் தவிர, மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு தேறிய பெறுமதி பூச்சிய பெறுமதியான தற்போது பாவனைக்கு எடுக்கப்படுகின்ற ரூபா 46,379,016 கிரயமான ஆதனங்கள், பொறிகள், உபகரணங்களின் நியாயப் பெறுமதி வெளிப்படுத்தப்பட்டிராமையினால் அந்த சொத்துக்களை மீள்மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.2.2 போதியளவான அதிகாரத்தினால் உறுதிப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்கள்

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 99 ஆம் பிரிவின் படி உயர் கல்வி நிறுவனங்களினால் எந்த மூலத்திலிருந்தேனும் உழைக்கப்படுகின்ற சகல வருமானங்களும் அந்த நிறுவனத்தின் நிதியத்தில் செலவு வைக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்கும் போது அதற்கு முரணாக புரபட்டறி (Preporatory) பாடநெறி வருமானம் மற்றும் தேசிய தொழில்நுட்ப பாடநெறி விண்ணப்ப வருமானம் என்பன வேறாக பிற்போட்ட வருமானக் கணக்குகளில் செலவு வைக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது இந்த கணக்குகளிலிருந்து ரூபா 933,634 தொகை திறைசேரி அங்கீகாரமின்றி ஊழியர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன் இந்தக் கொடுப்பனவிற்காக மதியுரைச் சேவைகளை கையேற்பதற்கான 380 ஆம் இலக்க அரசாங்க நிதிச் சுற்றறிக்கை தவறான முறையில் அர்த்தப்படுத்தப்பட்டிருந்தது.

2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் தீர்மானங்களுடன் இணங்காமை

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிற்கான தாபன விதிக் கோவையின் XX ஆம் அத்தியாயத்தின் 3.1 ஆம் பிரிவின் படி நிறுவனத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கின்ற சகலரினதும் வருகை மற்றும் வெளியேறல் வரவுப் பதிவேடொன்றில் குறிப்பிடப்பட வேண்டிய போதிலும் அதற்கு முரணாக கல்விசார் பதவியணியினரின் வருகை மற்றும் வெளியேறல் உறுதிப்படுத்தப்படாமல் மீளாய்வாண்டிற்காக ரூபா 50,922,656 தொகையான சம்பளம் மற்றும் படிகள் செலுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் படி, மீளாய்வாண்டில் நிறுவகத்தின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 682,036 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய

ஆண்டின் மிகை ரூபா 2,804,799 ஆனமையால் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 3,486,835 தொகையான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் மீண்டெழும் செலவினத்திற்காகக் கிடைத்த அரசாங்க மானியம் ரூபா 8,980,000 இனால் அதிகரித்திருந்த போதிலும் பதவியணியினரின் ஊதியம் ரூபா 14,979,419 இனால் அதிகரித்தமை இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக இருந்தன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன

(அ) நிறுவகத்தினால் 09 டிப்ளோமா பாடநெறிகள் நடாத்தப்படுவதுடன் 2010 ஆம் ஆண்டின் போது டிப்ளோமாவிற்சிகாக சேர்க்கப்பட்ட 360 மாணவர்களில் மீளாய்வாண்டின் போது 283 மாணவர்கள் அல்லது 79 சதவீதம் சித்தியடைந்திருந்தனர்.

(ஆ) மீளாய்வாண்டில் மீண்டெழும் செலவினம் ரூபா 137,658,274 ஆனமையால் ஒரு மாணவருக்கான கிரயம் ரூபா 202,737 ஆக இருந்தது.

(இ) மீளாய்வாண்டின் போது மஹப்பொல புலமைப்பரிசில் உதவியாக 206 மாணவர்களுக்கு ரூபா 2,396,600 தொகை செலுத்தப்பட்டிருந்ததுடன் மாணவர் உதவு தொகையாக 428 மாணவர்களுக்கு ரூபா 13,412,700 தொகை செலுத்தப்பட்டிருந்தது.

(ஈ) மீளாய்வாண்டில் 30 கற்கை வாரங்களில் 20,999 விரிவுரை மணித்தியாலங்கள் நடாத்தப்பட்டிருந்ததுடன் அதில் 48 சதவீதம் கல்வித் தேவைகள் அடிப்படையில் வெளிவாரி விரிவுரையாளர்களினால் விரிவுரை நடாத்தப்பட்டிருந்தது. 10,925 உள்ளக விரிவுரை மணித்தியாலங்களின் செலவினம் மற்றும் 10,074 வெளிவாரி விரிவுரை மணித்தியாலங்களின் செலவினம் முறையே ரூபா 50,922,656 மற்றும் ரூபா 14,246,700 ஆக இருந்தன.

4.2 நிதியத்தின் குறைவான பயன்பாடு

வியாபார கடற்படை உத்தியோகத்தர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சமுத்திர பொறியியலாளர் மற்றும் கடற்படைப் பொறியியலாளர் நிதியங்களின் பெறுமதியான ரூபா 7,970,715 தொகை உரிய நோக்கத்திற்குட்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படாது 10 வருட காலமாக குறைவான பயன்பாட்டுடன் காணப்பட்டது.

4.3 பதவியணியினர் நிருவாகம்

2014 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு நிறுவகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரில் 15 பயிலுனர் விரிவுரையாளர் பதவிகளும் ஏனைய பதவியணிக்குரிய பதவிநிலைத்தரமற்ற 12 பதவிகளும் வெற்றிடங்களாகக் காணப்பட்டன.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 கூட்டிணைந்த திட்டம்

2011 முதல் 2015 காலப்பகுதிக்காக கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்காக முகாமைத்துவ சபையின் அங்கீகாரம் கணக்காய்வுத் திகதி வரை பெறப்பட்டிருக்கவில்லை.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது நிறுவகத்தின் பணிப்பாளரது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. கீழே குறிப்பிடப்பட்ட கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் தேவைப்படுகின்றது.

- (அ) கணக்கீடு
- (ஆ) உபயோகப் பதிவேடு
- (இ) ஊழியர் கடன் நிருவாகம்
- (ஈ) சொத்துக்கள் முகாமைத்துவம்
- (உ) முற்பணம்